

மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான வருமானவரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான பொதுவான ITR சிக்கல்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கே.1: வருமானவரி அறிக்கை தாக்கல் செய்யும் போது, மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான கீழ்தோன்றும் பட்டியலிலிருந்து ITR 1/4 விருப்பம் மழுங்கடிக்கப்பட்டிருப்பதால் அதை வரி செலுத்துபவரால் தேர்வு செய்ய இயலவில்லையா?

பதில்: ஒருவேளை வரி செலுத்துபவர் சிறப்பு விகிதத்தின்படி வருமானம் பெற்றிருந்து மேலும் அத்தகைய வருமானத்திற்காக TDS பிடிக்கப்பட்டிருந்தால் (உ.ம்.: 115BB), அந்நிலையில் அத்தகைய வரி செலுத்துபவருக்கு ITR 1 மற்றும் ITR 4 பொருந்தாது. ஆகவே, தொடர்புடைய கீழ்தோன்றும் பட்டியல்கள் மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சூழலில், வரி செலுத்துபவர் அவருக்குப் பொருந்தக்கூடிய ITR படிவம் 2 அல்லது 3 ஐ தாக்கல் செய்ய வேண்டும்.

கே.2: மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான ITR தாக்கல் செய்யும் போது, பிடித்தங்களை கோருவதற்கான பட்டியல் VIA இயக்கப்படவில்லையா?

பதில்: மதிப்பீட்டு ஆண்டு 2024-25 முதல், புதிய வரி விதிப்பு முறை இயல்பான வரி விதிப்பு முறையாக மாறியுள்ளது மேலும் VIA பிடித்தங்களை கோர முடியாது, விலக்கு; வருமான வரி சட்டம், 1961 இன் பிரிவு 115BAC இன் விதிப்பிரிவுகளின்படி, பிரிவு 80CCD(2)/80CCH/80JAA இன் கீழ்வரும் பிடித்தங்கள். ஒருவேளை வரி செலுத்துபவர் ஏதேனும் பிடித்தங்களை கோர விரும்பினால் (பொருத்தத்திற்கேற்ப), அவர் பழைய வரி விதிப்பு முறையை ITR 1 / ITR 2 இல் "ஆம்" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலமோ (அல்லது) ITR 3 / ITR 4 / ITR 5 இல் 'தனிப்பட்ட தகவல்' பட்டியல் அல்லது தொடர்புடைய ITR இன் 'பகுதி-A பொது' இல் உள்ள "விலக விருப்பம்" என்ற புலத்தில் கொடுக்கப்பட்டுள்ள "ஆம், நிலுவை தேதிக்குள்" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலமோ தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

கே.3: ITR தாக்கல் செய்யும் போது, வரி செலுத்துபவர் வங்கி கணக்கு சரிபார்ப்புப் பிழையை கிடைக்கப் பெறுகிறாராயின், இந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பது?

பதில்: வரி செலுத்துபவர் ITR தாக்கல் செய்வதற்கு முன், வருமானவரி இணைய முகப்பில் 'எனது சுயவிவரம்' பிரிவில் 'எனது வங்கிக் கணக்கு' தாவலின் கீழ் 'ஒரு செல்லுபடியாகும் வங்கிக் கணக்கு விவரம்' சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். வரி செலுத்துபவர் புதிய வருமானவரி

அறிக்கையை தாக்கல் செய்யத் தொடங்குவதற்கு முன், தனது சுயவிவரத்தை சரியாக மேம்படுத்த வேண்டும். ஒருவேளை வங்கிக் கணக்கை சரிபார்க்கும்போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், வரி செலுத்துபவர் ஆஃப்லைன் பயன்பாட்டை பயன்படுத்தி ITR தாக்கல் செய்யலாம். இருப்பினும், பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு முன்கூட்டியே சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கு அவசியம்.

கே.4: ஒருவேளை வரி செலுத்துபவர் பரிசுச்சீட்டு அல்லது குதிரைப் பந்தயங்களில் வெற்றி போன்றவற்றிலிருந்து சிறப்பு வருமானம் ஈட்டியிருந்தால், வரி செலுத்துபவர் ITR 1 மற்றும் ITR 4ஐ தாக்கல் செய்ய தகுதியுடையவரா?

பதில்: பரிசுச்சீட்டு அல்லது குதிரைப் பந்தயங்களில் வெற்றி போன்றவற்றிலிருந்து ஈட்டப்பட்ட சிறப்பு வருமானத்தின் மீது TDS பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், ITR-1 மற்றும் 4 தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது எனவே, வரி செலுத்துபவர் ITR தாக்கல் செய்வதற்கு முன், படிவம் 26AS மற்றும் AIS ஆகியவற்றை சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

கே.5: மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான படிவம் 10IEA தாக்கல் செய்திருக்கும் பட்சத்தில், வரி செலுத்துபவர் பழைய வரி விதிப்பு முறையை தேர்ந்தெடுப்பது கட்டாயமா?

பதில்: ஆம், மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான படிவம் 10IEA தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், அந்த ஆண்டில் அதை மாற்ற முடியாது. எனவே, வரி செலுத்துபவர் மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கு பழைய வரி விதிப்பு முறையையே கட்டாயமாக தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். அத்தகைய மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான விவரங்கள் மற்றும் ITR பொருந்தக்கூடிய தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், வரி செலுத்துபவர் அடுத்த மதிப்பீட்டு ஆண்டில் விருப்பத்தை மாற்றிக்கொள்ளலாம்.

கே.6: எந்த தறுவாயில் பழைய வரி விதிப்பு முறையை தேர்ந்தெடுப்பதற்கு மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கு படிவம் 10IEA தாக்கல் செய்வது கட்டாயமாகும்?

பதில்: வரி செலுத்துபவர் வணிக மற்றும் தொழில் வருமானம் கொண்ட ITR ஐ அதாவது ITR-3 அல்லது ITR-4 ஐ மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கு பழைய வரி விதிப்பு முறையின் கீழ் தாக்கல் செய்ய வேண்டினால், அப்போது படிவம் 10IEA ஐ தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

கே.7: வரி செலுத்துபவர் சொந்த குடியிருப்புச் சொத்தின் கடன் மூலதனம் மீதான வட்டியை அது மழுங்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பதால் கோர முடியவில்லையா?

பதில்: மதிப்பீட்டு ஆண்டு 2024-25 முதல், 'புதிய வரி விதிப்பு முறை' என்பது 'இயல்பான வரி விதிப்பு முறையாக' ஆகிவிட்டது. மேலும், "சொந்த குடியிருப்புச் சொத்துக்கான கடன் மூலதனத்தின் மீதான வட்டியை" கோருவது சட்டம், 1961 இன் பிரிவு 115BAC இன் விதியின்படி அனுமதிக்கப்பட மாட்டாது. ஒருவேளை வரி செலுத்துபவர் கோர விரும்பினால், அப்போது வரி செலுத்துபவர் ITR 1 / ITR 2 இல் "ஆம்" என தேர்ந்தெடுப்பதன் மூலமோ அல்லது ITR 3 / ITR 4 / ITR 5 இல் உள்ள "வெளியேற விருப்பம்" புலத்தில் கொடுக்கப்பட்டுள்ள "ஆம், நிலுவை தேதிக்குள்" என்ற விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலமோ 'பழைய வரிவிதிப்பு முறையை' கட்டாயமாக தேர்வு செய்ய வேண்டும்.

கே.8: மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான ITR ஐ தாக்கல் செய்யும் போது, "வரி செலுத்துபவர் 80CCD (2) தவிர்த்து மற்ற அனைத்து பிடித்தங்களையும் கோர முடியவில்லை?"

பதில்: மதிப்பீட்டு ஆண்டு 2024-25 முதல், புதிய வரி விதிப்பு முறை இயல்பான வரி விதிப்பு முறையாக ஆகிவிட்டது. இதில், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115BAC இன் விதியின்படி, பிரிவு 80CCD (2) தவிர்த்து, அத்தியாயம் VIA வரி பிடித்தங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. ஒருவேளை வரி செலுத்துபவர் வேறு ஏதேனும் VIA பிடித்தங்களை கோர விரும்பினால், அப்போது ITR 1 / ITR 2 இல் "ஆம்" என தேர்ந்தெடுப்பதன் மூலமோ அல்லது ITR 3 / ITR 4 இல் உள்ள "வெளியேற விருப்பம்" புலத்தில் கொடுக்கப்பட்டுள்ள "ஆம், நிலுவை தேதிக்குள்" என்ற விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலமோ 'பழைய வரிவிதிப்பு முறையை' கட்டாயமாக தேர்வு செய்ய வேண்டும்.

கே.9: வரி செலுத்துபவர் "ITR இல் உள்ள வரி செலுத்துபவரின் பெயரானது PAN தரவுத் தளத்தில் உள்ள பெயருடன் பொருந்தவில்லை" என பிழை கிடைக்கப் பெறுகிறார்?

பதில்: ITR இல் உள்ள முதல் பெயர், நடுப்பெயர் மற்றும் கடைசிப் பெயர் ஆகியவை இணைய முகப்பில் உள்ளுழைந்த பிறகு 'எனது சுயவிவரம்' பிரிவில் பதிவுசெய்யப்பட்டுள்ள பெயருடன் முழுவதும் ஒத்து இருக்க வேண்டும். வரி செலுத்துபவர் ஆஃப்லைன் பயன்முறையில் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்ய தங்களது சுயவிவரத்தை மேம்படுத்த வேண்டும் அதன் பின் சமீபத்திய முன் நிரப்பப்பட்ட Json ஐ பதிவிறக்க வேண்டும் அல்லது ஆன்லைன்

பயன்முறையில் புதிய தாக்கலை தொடங்க வேண்டும், இதன் மூலம் இவ்வாறான சிக்கல்களை தீர்க்க முடியும்.

கே.10: வரி செலுத்துபவர் மதிப்பீட்டு ஆண்டு 24-25க்கான படிவம் 10IEA ஐ தவறுதலாக தாக்கல் செய்துவிட்டார்; இப்போது அதை ரத்து செய்ய / திரும்பப் பெற விரும்புகிறார். வரி செலுத்துபவர் அதைத் திரும்பப் பெற அல்லது ரத்து செய்ய முடியுமா?

பதில்: மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான படிவம் 10IEA தாக்கல் செய்யப்பட்டபின், அந்த மதிப்பீட்டு ஆண்டில் அதை ரத்து செய்யவோ / திரும்பப் பெறவோ முடியாது. வரி செலுத்துபவர் மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கு பழைய வரி விதிப்பு முறையையே கட்டாயமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் 'திரும்பப் பெறு' விருப்பமானது அடுத்து வரும் ஆண்டில் கிடைக்கும், மேலும் இது வணிகம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் (ஒருவேளை ITR-3 அல்லது ITR-4 ஆக இருக்கும் பட்சத்தில்) வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்.

கே.11: வரி செலுத்துபவர் மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது, 10(13A) வீட்டு வாடகைப்படியை கோர முடியவில்லை?

பதில்: மதிப்பீட்டு ஆண்டு 2024-25 முதல், புதிய வரி விதிப்பு முறை இயல்பான வரி விதிப்பு முறையாக ஆகிவிட்டது, இதில் வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 115BAC இன் விதியின்படி வீட்டு வாடகைப்படி 10(13A) ஐ கோருவது அனுமதிக்கப்படமாட்டாது. ஒருவேளை வரி செலுத்துபவர் வீட்டு வாடகைப் படியை கோர விரும்பினால், வரி செலுத்துபவர் ITR 1 / ITR 2 இல் “ஆம்” என தேர்ந்தெடுப்பதன் மூலமோ அல்லது ITR 3 / ITR 4 இல் உள்ள “வெளியேற விருப்பம்” புலத்தில் கொடுக்கப்பட்டுள்ள “ஆம், நிலுவை தேதிக்குள்” என்ற விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலமோ 'பழைய வரிவிதிப்பு முறையை' கட்டாயமாக தேர்வு செய்ய வேண்டும்.

கே.12. பிரிவு 80DD மற்றும் 80U இன் கீழ் பிடித்தங்களை கோரி தாக்கல் செய்வதற்கு ஏதேனும் படிவம் இருக்கிறதா?

பதில்: ஒருவேளை வரி செலுத்துபவர் வருமானவரி அறிக்கையில் பிரிவு 80DD மற்றும் 80U இன் கீழ் ஏதேனும் பிடித்தங்களை கோரினால், வரி செலுத்துபவர் பிரிவு 80DD/80U இன் கீழ் கோரப்பட்ட பிடித்தத்திற்குத் துணையான அத்தகைய மாற்றுத் திறன்களுக்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரியிடமிருந்து பெறவும் மேலும், விதி 11A இன் படி பொருந்தக்கூடிய

படிவம் 10IA ஐ தாக்கல் செய்யவும், படிவம் 10IA இன் விவரங்களை (ஒப்புக்கை எண் மற்றும் தேதி) வருமானவரி அறிக்கையின் பட்டியல் 80DD/80U இல் வழங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

கே.13. வரி செலுத்துபவர் வருமானவரி அறிக்கையை கட்டாயமாக சரிபார்க்க வேண்டுமா?

பதில்: ஆம், ITR ஐ சமர்ப்பித்த பிறகு ITR ஐ சரிபார்ப்பது கட்டாயமாகும். வரி செலுத்துபவர், வருமானவரி அறிக்கையின் வெற்றிகரமாக சமர்ப்பிப்பிற்குப் பிந்தைய தொடர்புடைய காலக்கெடுவான 30 நாட்களுக்குள் முறையே EVC மூலமாகவோ அல்லது DSC மூலமாகவோ அந்த அறிக்கையை சரிபார்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வரி செலுத்துபவர், ITR-V ரசீது நகலை இணைய முகப்பில் உள்ளுழைந்த பிறகு, 'தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை காண்' என்பதன் கீழேயும் பதிவிறக்கம் செய்யலாம் மேலும் மேற்கொண்டு சிக்கல்களைத் தவிர்க்க, சரிபார்ப்புக்காக வருமானவரி அறிக்கை தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் விரைவுத் தபால் மூலம் CPCக்கு அனுப்பலாம். அஞ்சல் தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க, ஆன்லைன் முறையின் மூலம் மட்டுமே சரிபார்ப்பை முடிக்க பரிந்துரைக்கப்படுகிறது என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.

கே.14: வருமானவரி அறிக்கையை ITR 2 / ITR 3 இல் தாக்கல் செய்யும் போது, "முந்தைய ஆண்டில் நீங்கள் ஒரு நிறுவனத்தில் இயக்குநராக இருந்தீர்களா" என்பதற்கு "ஆம்/இல்லை" என்பதை வரி செலுத்துபவர் தேர்வு செய்ய முடியவில்லையா?

பதில்: இந்த கேள்வி "தனிநபருக்கு" மட்டுமே பொருந்தும். வரி விதிப்புக்குரியவரின் நிலையை சரிபார்க்கவும். நிலையானது 'தனிநபர்' என தேர்ந்தெடுக்கப்பட்டால், 'நீங்கள் கடந்த ஆண்டில் எப்போதாவது ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருந்தீர்களா?' என்ற விருப்பத் தேர்வானது செயல்படுத்தப்படும் மேலும் அவ்வாறாயின் விவரங்களை உள்ளிடவும் மேலும் அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னேற்றவும்.

கே.15: வரி செலுத்துபர் ITR 4 இல் 'பட்டியல் BP இல் மொத்த வரவுகள்/ மொத்த விற்பனை கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் பல்வேறு கடன் கொடுத்தவர்கள், சரக்குகளின் இருப்பு, பல்வேறு கடன் பெற்றவர்கள் மற்றும் கையிருப்புத்தொகை போன்ற நிதி விவரங்கள் நிரப்பப்படவில்லை' என்ற பிழையை கிடைக்கப்பெறுகிறாரா?

பதில்: ITR 4 இல் பட்டியல் BP இல் "நிதி விவரங்கள்" என்பதன் கீழ் 'பல்வேறு கடன் கொடுத்தவர்கள், சரக்குகளின் இருப்பு, பல்வேறு கடன் பெற்றவர்கள் மற்றும் கையிருப்புத்தொகை' போன்ற புலங்களை நிரப்புவது கட்டாயமாகும். நிரப்பப்படாவிட்டால், அது பிழையை வீசும்.

கே.16: வரி செலுத்துபவர் படிவம் 10-IEA ஐ தாக்கல் செய்திருக்கிறார் மேலும் சரியான படிவம் 10-IEA விவரங்களுடன் ITR ஐ சமர்ப்பிக்கிறார், ஆனால் 'தயவுசெய்து சரியான படிவம் 10-IEA விவரங்களை உள்ளிடவும்' எனும் பிழை இன்னும் தோன்றுகிறதா?

பதில்: வரி செலுத்துபவர் படிவம் 10IEA ஐ சமர்ப்பித்த பிறகு, 'தாக்கல் செய்யப்பட்ட படிவங்களை காண்' இன் கீழ் படிவம் 10-IEA விவரங்களை சோதித்து சரிபார்க்க வேண்டும் மேலும் அதன் பிறகு, படிவம் தாக்கல் செய்த சரியான விவரங்களை உள்ளீடு செய்து ITR ஐ தாக்கல் செய்ய மறுபடியும் முயல வேண்டும். மேலும், வரி செலுத்துபவர் இணைய முகப்பில் படிவம் 10-IEA ஐ பலமுறை சமர்ப்பிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கே.17: வரி செலுத்துபவர் ITR ஐ சமர்ப்பிக்கும் போது அவர் எதிர்கொண்ட சரிபார்ப்பு பிழைகளை சரிசெய்தார். ஆனால் திருத்தம் செய்த பிறகு இன்னமும் அவர் "முன்னேறவும்" என்பதை கிளிக் செய்யும்போது பிழைகள் காட்டப்படுகிறதா?

பதில்: பிழைகளை சரிசெய்த பிறகு ஏற்படும் இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க புத்தம்புதிய அமர்வில் ITR ஐ மீண்டும் சமர்ப்பிக்க முயலுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

கே.18: வரி செலுத்துபவர், பிரிவு 80CCD(2) இன் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமானவரி அறிக்கையில் பட்டியல் VIA இன் கீழ் உள்ளிட்டுள்ளார், ஆனால் பிடித்தம் செய்யத் தகுதிவாய்ந்த தொகையானது 0 என கணக்கிடப்படுகிறது.

பதில்: வரி செலுத்துபவர் வருமானவரி சட்டம், 1961 இன் பிரிவு 80CCD(2) இன் கீழ் கோரியுள்ள பிடித்தங்களின் தகுதிவாய்ந்த தொகையை கணக்கிட, பட்டியல் ஊதியத்தின் கீழுள்ள 'அடிப்படை ஊதியம்' கீழ்தோன்றும் பட்டியலை தேர்ந்தெடுத்து பின்னர் ஊதிய வருமானம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

கே.19: DSC மூலம் வருமானவரி அறிக்கையை சரிபார்ப்பது 44AB தணிக்கை செய்யப்படும் வருமானவரி அறிக்கையினங்களுக்கு மட்டும் கட்டாயமா?

பதில்: 1 ஏப்ரல் 2024 முதல், வருமானவரி விதிகள், 1962 இன் விதி 12 இல் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, அதன்படி ஒருவேளை வருமானவரி அறிக்கையானது தனிநபர் அல்லது HUF ஆல் தாக்கல் செய்யப்படுகிறபோது வரி செலுத்துபவர்கள் EVC முறையையோ அல்லது DSC முறையையோ மேற்கொண்டு வருமானவரி அறிக்கையை சரிபார்க்க முடியும்; 44AB தணிக்கை பொருந்தும் இனங்களுக்கும்கூட.

கே.20:மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான ITR-5 அறிக்கையை தாக்கல் செய்வதற்குப் பொருந்தும் வண்ணம் வருமானவரி சட்டம், 1961 இன் பிரிவு 115BAD, 115BAE மற்றும் 115BAC ஆகியவற்றின் படி புதிய வரி விதிப்பு வழிமுறையில் உள்ள வேறுபாடு என்ன?

பதில்: பிரிவு 115BAE என்பது மதிப்பீட்டு ஆண்டு 2024-25 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவில் அமையப்பெற்று, 1 ஏப்ரல் 2023 அன்று அல்லது அதன் பிறகு நிறுவப்பட்டு, உற்பத்தி வணிகத்தில் ஈடுபட்டுள்ள புதிய கூட்டுறவு சங்கத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பிரிவாகும். அத்தகைய வரி செலுத்துபவர்கள் உற்பத்தி வணிக வருமானத்திற்கு @15% மற்றும் எஞ்சிய வருமானத்திற்கு @ 22% என்ற விகிதங்களில் வரி செலுத்த வேண்டும். இந்த விருப்பத்தைப் பெற, படிவம் 10IFA ஐ சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். பிரிவு 115BAD என்பது 1 ஏப்ரல் 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட மற்ற அனைத்து வகை குடியுரிமை கொண்ட மற்றும் அவர்களது மொத்த வருமானத்தின் மீது பொருத்தமான @22% விகிதத்தில் வரி செலுத்த விருப்பம் தெரிவித்து செலுத்தக்கூடிய கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்தும். இந்த விருப்பத்தைப் பெற, படிவம் 10IF ஐ சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

பிரிவு 115BAD அல்லது 115BAE இன் கீழ் இந்த புதிய வரி விதிப்பு வழிமுறையானது செயல்படுத்தப்பட்ட பிறகு, அந்த வழிமுறையே பின்வரும் அனைத்து மதிப்பீட்டு ஆண்டுகளுக்கும் பொருந்தும், மேலும் அடுத்து வருகின்ற எந்த மதிப்பீட்டு ஆண்டிற்கும் அதைத் திரும்பப் பெற முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

பிரிவு 115BAC ஆனது மதிப்பீட்டு ஆண்டு 2024-25 முதல் ITR-5 இல் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்யும் அனைத்து AOPக்கள் (கூட்டுறவு சங்கம் தவிர), BOI, அல்லது AJPகளுக்குப் பொருந்தும், இதில் வரி செலுத்துபவர்கள் புதிய வரி விதிப்பு முறைக்குப் பொருத்தமான திருத்தப்பட்ட வரிப்படிமுறையின் அடிப்படையில் வரியை கணக்கிடலாம் மற்றும் அதன்படி வரியை செலுத்தலாம். வணிக வருமானம் இருக்கும்பட்சத்தில் இதைப் பெற, படிவம் 10IEA ஐ நிலுவை தேதிக்குள் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

கே.21: பிரிவு 115BAD அல்லது 115BAE இன் வழிமுறையின்படி புதிய வரி விதிப்பு முறையைக் கோருவதற்கு ஏதேனும் படிவத்தை தாக்கல் செய்ய வேண்டிய தேவை ஏதேனும் உள்ளதா?

பதில்: வரி செலுத்துபவர்கள், பிரிவு 115BAD இன் படி புதிய வரி விதிப்பு முறையைக் கோருவதற்கு படிவம் 10IF ஐயும் மற்றும் பிரிவு 115BAE இன் படி புதிய வரி விதிப்பு முறையைக் கோருவதற்கு படிவம் 10IFA ஐயும் தாக்கல் செய்யத் தேவையிருக்கும்.

கே.22: வரி செலுத்துபவர் ITR-5 அறிக்கையில் பிரிவு 115BAD அல்லது பிரிவு 115BAEக்காக புதிய வரி விதிப்பு முறையைக் கோருவதற்காக ஒவ்வொரு ஆண்டும் படிவம் 10IF அல்லது 10IFA ஐ தாக்கல் செய்தாக வேண்டுமா?

பதில்: இல்லை, வரி செலுத்துபவர் ஒவ்வொரு ஆண்டும் 10IF அல்லது 10IFA படிவத்தை தாக்கல் செய்யும்படி எதிர்பார்க்கப்படவில்லை. வரி செலுத்துபவர் படிவம் 10IF அல்லது 10IFA ஐ ஒரே ஒருமுறை மட்டும் புதிய வரி விதிப்புமுறையை முதன்முதலில் தேர்வு செய்ய விரும்பும் ஆண்டில், பிரிவு 139(1) இன் படி நிலுவை தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.